

இந்து மகன்!

மலைநாட்டு மக்கள் பாடல்கள்



வி. வி. ரே. வட்டாரம் ஜி

மாமன் மகனே

மாமன் மகனே

இந்நூலாசிரியரின்

பிற நூல்கள்

ஆங்கிலம்

விஸ்மாஜுனி

கவிதை நாடகம்

வழிப்போக்கன்

வசன கவிதை

இலங்கை தேயிலைத் தோட்டத்திலே கவிதை

உழைக்கப்பிறந்தவர்கள் உரைநடைச் சித்திரம்

வி. வி. வெலுப்பிளை

தமிழ்

தேயிலைத் தோட்டத்திலே

கவிதை

மாவ விப் பிரசரம்

வாழ்வற்ற வாழ்வு

நவீனம்

618 3/3, காலி வீதி

வீடற்றவன்

நவீனம்

கொழும்பு—3

பார்வதி

நவீனம்

முன்னுரை

முதற் பதிப்பு 1976

நமது மொழியிலே, ‘கிராமிய இலக்கியம்’, ‘நாட்டார் ஏப் பாடல்கள்’, ‘வாய்மொழி இலக்கியம்’, ‘மக்கள் இலக்கியம்’, ‘நாட்டார் பாடல்கள்’ எனப் பல்வேறு பெயர்களில் வழங்கும் பாடல்கள் நமது மொழியின் வளத்துக்கும் வலுவுக்கும் சான்றூர்ய விளங்குவன் பெரும்பாலும் எழுத்தறிவற்ற மக்களால் வாய்மொழியாக இயற்றப்படும் இத்தகைய பாடல்கள் உலகின் மிகப்பழைய இலக்கிய வகையைச் சேர்ந்தன. அது மட்டுமன்று; உலக வரலாற்றிலே மனுக்குலத்தின் பெரும் பகுதி அறிந்த இலக்கிய வகையும் இதுவேயாகும். இவ்விலக்கியத்தை அடிப்படையாய்க் கொண்டே ஏனைய இலக்கியங்கள் எழுந்தன.

விலை ரூபாய் 37/50

சமஸ்திருத மொழியிலுள்ள மிகப்பழைய இலக்கியத் தொகுதியான வேதகிதங்கள், கிரேக்கமொழியிலுள்ள ஆதிகாவியங்களாம் இலியாது, ஒத்தி முதலியன், புராதன சுமேரிய ஜிதிக்கக் கதைகள், பண்டைத்தமிழில் எழுந்த (சங்கப்பாடல்கள் என வழங்கும்) சான்றேர் செய்யுள்கள், இவைபோன்ற பேரிலக்கியங்கள் பலவும் வாய்மொழி இலக்கியங்களாய்ப் பிறந்தவையே, இவையைன்ததும் பிற்பட்ட காலத்திலேயே ஏட்டிலும் கடந்த சில நூற்றுண்டுக்குள்ளேயே அச்சிலும் பொறிக்கப்பட்டன.

இவ்வாறு, ஆதிகாலத்திலிருந்து பல்வேறு இன மக்களிடையே, பல்வேறு மொழிகளில் வாய்மொழி இலக்கியங்கள் எழுந்தமையாலேயே அவை இன்றுவரை அழகும் ஆற்றலும் உடையனவாய் விளங்குகின்றன.

சுதந்திரன் அச்சகம், கொழும்பு—12.

நீண்டகாலப் பாரம்பரியமும் மரபும் இருப்பதன் காரணமாக, மனிதன் உருவாக்கினால் ஆய்வறிவுத் துறைகள் பலவற்றைத் தெரிந்து கொள்வதற்கு வாய்மொழி இலக்கியம் பெருந்துண்ணாய் இருக்கிறது. அத்துறைகளைப் பூரணமாகத் தெரிந்துகொள்வதற்கு வாய்மொழி இலக்கியம் இன்றியமையாதது என்றும் கூறுதல் தவறு காது. உதாரணமாக, நமது வரலாறு, மொழி, இலக்கியம், இசை, சமயம், சமூகவியல் என்பனவற்றைக் கற்கும் பொழுது, வாய்மொழிப் பாடல்கள் எத்துணை முக்கியமானவை என்பதை உணர முடிகிறது. சுருங்கக் கூறின், ஒரு கூட்டமக்களின் பண்பாட்டுக் கருவுலமாக வாய்மொழி இலக்கியம் திகழ்கிறது.

இவ்விலக்கியத்தின் பிரதான சிறப்பியல்புகள் சில வற்றை இவ்விடத்தில் நினைந்துகொள்ளல் தகும். அச்சியந்திரத்தின் வருகைக்குப் பின் எழுந்த ஆக்கிய நூல்களிற் பெரும்பாலானவை அதிகமதிக மாகத் தனிப்பட்ட எழுத்தாளர்களது உலக நோக்கையும், ஆசாபாசங்களையும் பிரதிபலிப்பனவாக அமைகின்றன. குறிப்பாக நவீன கவிதை, சிறுகதை என்பன வற்றிலே, தனிமனிதவாதம் முனைப்பாய்க்காணப்படும். இதன் தருக்கரீதியான விளைவாகப் பல எழுத்தாளரது சிருஷ்டிகளிலே தனிமனிதருக்கு ஏற்படக்கூடிய தவிப்புதடுமாற்றம், அவலம், ஏமாற்றம், விரக்தி, நம்பிக்கை வரட்சி முதலியன அதீதமாய் இடம் பெறுவதைக் காணலாம். ஆனால் கைத்தொழிற் புரட்சிக்கும் முதலாளித்துவ சமுதாய அமைப்புக்கும் முற்பட்ட கால, முதல் வழங்கிவருகின்ற வாய்மொழிப்பாடல்கள், அடிப்படையில், வெவ்வேறு பிரதேசங்களில் வாழும் மக்களின் கூட்டான, பொதுவான, உணர்வுகளை வெளிப்படுத்துவனவாய் உள்ளன. வெவ்வேறு தொழில்களிலும் புயற்சிகளிலும் ஈடுபட்டிருக்கும் ஒத்தவாழ்க்கை நிலையிலுள்ளாரின் அநுபவ வெளிப்பாடாக முகிழ்க்கும் வாய்மொழிப் பாடல்களில், தனிமனிதர்களது அவலமேனுபாவத்துக்குப் பதிலாகக் கூட்டு வாழ்க்கையின்

உறுதிப்பாடும் நன்மைக்கையும் வெளிப்பாடுதல் குறிப்பிடத்தக்கதாகும். வாய்மொழி இலக்கியத்தின் இப்பொதுப் பண்புபற்றி உலகப்புகழ் பெற்ற ருஷ்ய எழுத்தாளர் மாக்கிம் கார்க்கி ஓரிடத்திற் கூறியுள்ளது மனங்கொள்தத்தக்கது.

கிராமியப் பாடல்களை இயற்றியோர் மிகக்கடினமான வாழ்க்கை நடத்தினர்; அவர்கள் வருந்திச் செய்த வெறுப்பூட்டுகிற மட்டுமேறிய உழைப்புக்குக்கூட அர்த்தம் எதுவும் இல்லாத வைகையில் மேவிருந்தோரால் ஈவிரக்கமற்ற முறையிற் சரண்டப்பட்டனர். தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவர்கள் எத்தகைய உரிமையோ பாதுகாப்போ அற்ற வராய் அல்லவுற்றனர். அவ்வாறிருந்தும், அம்மக்கள் உருவாக்கிய கிராமியப் பாடல்களில் சோர்வுவாதமோ துன்ப இயற்கைக் கோட்டபாடோ எள்ளளவும் தலைகாட்டுவதில்லை. அதுமட்டுமன்று; ஒட்டு மொத்தமாக நோக்கும் பொழுது அம்மக்களிடையே, தமது நித்தியத்து வத்தைப் பற்றிய உணர்வும், இறுதியில் தமது எதிர்ச்சக்திகள் வெல்லப்படும் என்ற மனஉறுதியும் ஆழமாக பூதிந்திருக்கக் காணலாம்.

நன்மைக்கையும் மனஉறுதியும் கிராமியப்பாடல்களின் அடிப்படைப் பண்புகளாக இருந்து வந்தமையாலேயே காலந்தோறும் மக்கட் சமுதாயத்திலே தோன்றிய முற்போக்கான உணர்வுகளும் எண்ணங்களும் அப்பாடல்களில் அடிநாதமாய் அமைந்துள்ளன. கல்வியறிவு அருகிய அம்மக்களது பாடல்களிலே கற்றேரும் வியக்கவல்ல தத்துவத்தெளிவு வியாபித்திருப்பதைக் காணலாம். இன்னொரு விதத்திற் கூறுவதானால், நாட்டுப்பாடல்கள், ஒரு குறிப்பிட்ட மக்கட் கூட்டத்தினரின் வரலாற்றுச் சான்றுகளாக மட்டும் அமையவில்லை; அவர்களது கனவுகளின் இலட்சியக் குரலாகவும் இலங்குகின்றன.

இவ்வாறு, வரலாற்று விளக்கமும், சமுதாய முக்கியத்துவமும், உளவியல் நுணுக்கங்களும், உன்னத

இலட்சியங்களும் விரவியிருப்பதனுலேயே ஒவ்வொரு கூட்டு மக்களின் தேசிய மரபுகளைத் திறம்படச் சித்திரிக்கும் ஆற்றலுடையனவாய் நாட்டுப்பாடல்கள் கருதப்படுகின்றன. ஜாக்லின்ஸே என்ற ஆங்கிலத் திறனுய்வாளர் கூறுவது போல, இத்தகைய பாடல்களே, “உண்மையான தேசிய வரலாற்றைப் பிழம்புருவாகக் காட்ட வல்லன.”

* * * * *

திரு. ஸி. வி. வேலுப்பிள்ளை அவர்கள் சேகரித்துத் தொகுத்து வெளியிடும் மலைநாட்டு மக்கள் பாடல்களின் கையெழுத்துப் பிரதியை நான் படித்தபொழுது, மேற்கூறிய சிந்தனைகள் மேலெழுந்தன. இத்தொகுதியிலுள்ள பாடல்கள் நவீன இலங்கை வரலாற்றின் ஒரு பகுதிக்கு உயிர்த்தோற்றங்கொடுப்பனவாய் உள்ளன.

இலங்கையில் முதலாளித்துவத்தின், பிரிட்டிஷ் குடியேற்ற வாதத்தின், முதல் வெளிப்பாடு பெருந்தோட்டபயிரச்செய்கையாகவே இருந்தது. நமது நாட்டில் அந்தநிய முதலாளித்துவம் நிலை கொள்ளத் தொடங்கியமையை அப்பொருளாதார அமைப்பே முதன்முதலாக முரசறைந்தது. முதலாளித்துவமும் ஏகாதிபத்தியமும் தமது வளர்ச்சியின் போது தேச வரம்புகளைக்கடந்து செல்வம் சேர்ப்பதற்கிணங்க, இலங்கைக்கு வந்த அந்தநிய குடியேற்றவாதிகள் - பெருந்தோட்டச் சொந்தக்காரர்கள் - தென்னிந்தியாவிலிருந்து தொழிலாளர்களை இங்குக் கொண்நதனர். தொழில் முறை ஒப்பந்தப் பினைப்புச் செய்துகொண்டு இங்கு வந்த தென்னிந்தியத் தொழிலாளர்கள் ஏறத்தாழக் கொத்தடிமைகளாகவே புதிய வாழ்க்கையைத் தொடங்கினர். ‘கன்டிச் சீமைக்குக் கனவுகளுடன் வந்தனர். புலம் பெயர்தலுடன் அவர்கள் வாழ்க்கை ஆரம்பமாயிற்று. இன்று வரை அவர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்

நோக்கி வந்துள்ளனர். இவையனைத்தையும் உயிர்த்துடிப்புடன் புலப்படுத்தும் உருக்கமான சொல்லோவியங்களாய் இப்பாடல்கள் அமைந்துள்ளன.

சென்ற நூற்றுண்டின் முதற்காலிலே ‘கண்டிச் சீமைக்கு ஆன் கட்டியபோது’ பிறந்த பாடல்கள் முதல் இலங்கைக்கு வந்த தொழிலாளர்கள் தலைமுறைகளாக இங்கே வாழ்ந்து இங்கேயே இறந்தவர்களை எண்ணி இரங்கும் ஒப்பாரிப் பாடல்கள் வரை, வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களையும் பிரதிபலிக்கும் பாடல்கள்-காதலிலிருந்து கடவுள் வழிபாடு வரை பல்துறைகளைச் சார்ந்த பாடல்கள் - இத்தொகுதியில் இடம்பெறுகின்றன.

பொதுவாகவே ஈழத்தில் நாட்டுப் பாடல்களைச் சேர்ப்போரும் தொகுத்து வெளியிடுவோரும் அருந்ததலாகவே உள்ளனர். விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே இத்துறையில் இடைவிடாது உழைத்து வந்திருக்கின்றனர். இச்சிறு குழுவினருள் காலஞ்சென்ற மக்கள் கவிமணி மு. இராமலிங்கம் விதந்து குறிப்பிடத் தக்கவர். பல்கலைக் கழகத்து விரிவுரையாளர்கள் சிலரும் மக்கள் பண்பாட்டு இயலில் ஓரளவு ஈடுபாடு கொண்டு ஆய்வுகள் நடத்தியுள்ளனரெனினும், நாட்டுப்பாடல்கள் சம்பந்தமான விஞ்ஞான ரீதியான ஆராய்ச்சிகள் குறிப்பிடத்தக்க விதத்தில் நிகழ்ந்துள்ளன என்பதற்கில்லை.

மலையக நாட்டுப்பாடல்கள் குறித்து அவ்வப்போது பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் சிற்சில ஆய்வுக்கட்டுரைகளும் வானைவியில் விவரணச் சித்திரங்களும் இடம்பெற்றுள்ளன. ஆயினும் மலையக நாட்டுப் பாடல்களை உண்மையாகப் பிரதித்துவப்படுத்துவதும், அதிகார பூர்வமானதும், நம்பத்தக்கதுமான தொகுதியொன்று இதுகாறும் வெளிவந்திருப்பதாய்த் தெரியவில்லை. அத்தகைய தொகுதியை வெளியிடும் தகுதி திரு. ஸி. வி. வேலுப்பிள்ளைக்கு நிரம்ப உண்டு.

ஆசிரியராய், தொழிற்சங்கவாதியாய், பராளமன்ற கின்றன. இதன் விளைவாகப் புதிய பாடல்களின் குணம் உறுப்பினராய், அரசியல் பிரமுகராய், இலக்கிய கர்த்தாவாய், பத்திரிகை எழுத்தாளராய் இவை யாவற்றுக்கும் மேலாக அப்பழக்கற்ற மனிதாபிமானியாய் வாழ்ந்து வரும் வேலுப்பிள்ளை அவர்களுக்கு, நாட்டுப் பாடல்களில் நாட்டம் இன்று நேற்று ஏற்பட்ட தொன்று அன்று. அவரது ஊனுடனும் உதிரத்துடனும் ஒன்றுக்க கலந்துவிட்ட பாடல்கள் இவை. ஈழத்தின் முக்கியமான கவிஞர்களில் ஒருவராய்த் திகழும் ஆசிரியர், பல நூற்றுக்கணக்கான பாடல்களிலிருந்து வகைமாதிரிக்குப் பொருத்தமான சிலவற்றை இந்நாலிலே தொகுத்துள்ளார். இத்தொகுதியிலுள்ள பாடல்களின் பொருட்பரப்பையும், வளத்தையும் சொல் தயத்தையும், இசைப் பாங்கையும் இன்னேரன்ன பிறவற்றையும் கவைக்கும் நாம் அதேவளையில் தொகுப்பாசிரியரது கவியுள்ளத்தையும் கண்டுகொள்ளலாம் என நினைக்கிறேன்.

புலம் பெயர்ந்து வந்தமையாலும், பொருளாதாரக் சுரண்டலினாலும், முதலாளித்துவ அரசியல் அமைப்பில் அடிக்கடி நிகழும் பதவிப் போட்டிகளினாலும் குறையாடப் பெற்ற ஒரு சமூகத்தைச் சேர்ந்த மக்கள்து — காலமெல்லாம் துங்பக் கேணியிலே தோய்ந்து வாழ்ந்து வரும் மலையக மக்களது — வாழ்க்கையும் தவிர்க்க இயலாதவாறு பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டே வருகிறது. இந்நிலையிலே பழைய நாட்டுப் பாடல்களைச் சேர்த்து வெளியிட்டதல் பாராட்டத்தக்க ஒரு பணியாகும். இவற்றிற் பல, கால வெள்ளத்தில் அடிப்பட்டுச் செல்லத்தக்கவை. எனவே, பேணப்பட வேண்டியவை.

புதிய புதிய பாடல்கள் இன்றும் அம்மக்கள் மத்தியிலிருந்து தொன்றிக் கொண்டிருக்கின்றன. சினிமரவானாலி முதலிய நவீன தொடர்பு சாதனங்கள் இப்புதிய பாடல்களைப் பல வழிகளிற் பாதிக்கவும் செய்-

இன்று ஈழத்திற் காணப்படும் சிருஷ்டி இலக்கிய எழுச்சியில் மலையகக் கலைஞர்கள் குறிப்பிடத்தக்க பாத்திரத்தை வகிக்கின்றனர். இது பலருமறிந்த உண்மை, தானே சிருஷ்டி கர்த்தாவாகவும் விளங்கும் வேலுப்பிள்ளை அவர்கள், பலருக்கும் பயன்படக்கூடிய நூலான்றைப் பக்குவமாகத் தயாரித்து வெளியிடுகிறார்கள். அவருக்குத் தமிழிலக்கிய உலகம் பெரிதும் கடமைப்பட்டுள்ளது. நூலைப் படிப்போர்க்கு இலக்கிய இன்பமும், தொகுப்பாசிரியருக்கு ஆத்ம திருப்தியும் இந்நால் வெளியீட்டால் ஏற்படும் என்று என்னுகிறேன். நெடுங்கால நண்பர் ஒருவரது நூலுக்கு முன்னுரை எழுதுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். தமிழியல் ஆய்வாளர் இந்நாலே உவந்து வரவேற்பார் என்பதில் எனக்கு எதுவித ஜயமுயில்லை.

க. கைலாசபதி

யாழிப்பாண வளாகம்
திருநெல்வேலி
யாழிப்பாணம்

நன்றியுரை

இத்தொகுப்பில் இடம்பெறும் நாட்டுப்பாடல்களில் ஒரு பகுதிப் பாடல்கள் எஸ். முத்துச்சாமி பண்டாரம் அவர்களால் வழங்கப்பட்டவை.

மலையக நாட்டுப் பாடல்களின் களஞ்சியமாக அவர் திகழ்ந்தார். மலையக நாட்டுப் பாடல்களை போலித்து, அவற்றை ஜீவத் துடிப்போடு பாதுகாத்து வந்த மிகச் சிலில் அவரும் ஒருவர்.

அவர் வழங்கிய பாடல்கள் நூலுருப் பெறும் இத்தருணத் தில், அவருக்கு எவ்வளவு தூரம் நான் கடமைப் பட்டிருக்கிறேன் என்பதை அவ்வளவு சலபமாக வார்த்தைகளால் சொல்ல முடியாதவனாக இருக்கிறேன்.

இத்தொகுப்பில் இடம்வகிக்கும் ஒப்பாரி, தாலாட்டுப் பாடல்கள் திருமதி சந்திரா இராசையாவினால் திரட்டி வழங்கப்பட்டவை. ஏனைய சில பாடல்கள் செல்வி சங்கரவடிவு செல்லையா, திருமதி ஐ. நல்லசெல்வம், திருவாளர்கள் வி. எஸ். காந்தி, தி. சிவலிங்கம் ஆகியோரால் சேகரித்து அளிக்கப்பட்டவை. இவர்களுக்கு எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்தொகுப்பை நூலுருவாகக் கொணர்தற்கு உறுதுணை புரிந்த இலங்கை கலாசார பேரவைக்கும், அதன் தமிழ் இலக்கிய குழுவிற்கும் எனது ஆழ்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கொழும்பு

11—11—1976

ஸி. வி. வேலுப்பிள்ளை

தெம்மாங்கு பாடி

தெருவழியே போனாலும்

அன்பான வார்த்தை சொல்லி
அழைப்பாரு யாருமில்லே

1825

கண்டிச் சீமைக்கு ஆள் கட்டிய போது

கண்டி கண்டி எங்காதிங்க
 கண்டிப் பேச்சு பேசாதீங்க
 கண்டி படும் சீரழிவே
 கண்ட பேரு சொல்லுவாங்க

கண்டி கண்டி எங்காதிங்க
 கண்டிப் பேச்சு பேசாதீங்க
 சாதி கெட்ட கண்டியிலே
 சக்கிலியன் கங்காணி

அட்ட கடியும்
 அரிய வழி நடையும்
 கட்ட எடறுவதும்
 காணலாம் கண்டியிலே

ஆரூக் கட்டும் நம்ம சீமை
 அரிசி போடும் கண்டிச் சீமை
 சோறு போடும் கண்டிச் சீமை
 சொந்த மினு என்னுதிங்க

பயணம்

வாடையடிக்குதடி
வடகாத்து வீசுதடி
சென்னல் மனக்குதடி - நம்ம
சேந்து வந்த கப்பலிலே

வண்டி வருகுதடி
வடமதுரை டேசனிலே
தந்தி வந்து பேசுதடி - நம்ம
தரும தொரை வாசலிலே.

கண்டிச் சீமைக்கு வந்தபின்

கண்டிக்கு வந்தமினு
கனத்த நகை போட்டமினு
மஞ்ச குளிச்ச மினு
மனுச மக்க தெரியவியோ

பாதையிலே வீடிருக்க
பழனிச் சம்பா சோறிருக்க
எரும தயிரிருக்க
ஏண்டி வந்தே கண்டிச் சீமை?

ஹரான ஊரிழிந்தேன்
ஒத்தப்பனை தோப்பிழிந்தேன்
பேரான கண்டியிலே
பெத்த தாயே நாமறந்தேன்

கோப்பிக் காலம்

குனி அடிச்ச மலை

கோப்பிக் கண்ணு போட்ட மலை
அண்ணனைத் தோத்த மலை
அந்தா தெரியுதடி

கோப்பி பழுத்துருச்சு
கொண்டு போக நாளாச்சு
சீமை தொரைகளெல்லாம்
சிரிக்குரூக சன்னலிலே

பழமிருக்கு சாக்குலே தான்
பாத்துக்கடி பத்தரமா
பாசுமாங் கோப்பியிலே
பழமெடுக்க நேரமாச்சு

கங்காணி காட்டு மேலே
கண்டாக்கையா ரோட்டு மேலே
பொடியன் பழமெடுக்க
பொல்லாப்பு நேர்ந்ததையா

பழமும் எடுக்கவில்லே
பழைய சோறும் திங்கவில்லே
வீட்டுக்குப் போகவில்லே
வேகுதையா ஏன் மனசு

இடுப்பிலேயும் சாயச் சீலை
இருபுறமும் கோப்பி மரம்
அவசரமா புடுங்குருளே
அடுத்த வீட்டு ராமாயி

ஆப்பத்தே சுட்டு வச்சு
அது நடுவே மருந்தே வச்சு
கோப்பி குடிக்கச் சொல்லி
கொல்லுரூளே சிங்களத்தி

கோப்பி குடிச்சிட்டாராம்
குதுரே மேலே ஏறிட்டாராம்
பச்சக் காடு சுத்தி வர
பத்தே நிமிசம் செல்லும்

பத்து மணிநேரத்திலே
பழம் எடுக்கும் வேளையிலே
பரிகாசம் பேசியல்ல
பவன் கொடுத்தார் கையிலே;
கண்டிருந்த கருத்தக் குட்டி
கணக்கண் கிட்டே சொல்லிட்டாளே!

தேயிலைக் காலம்

கொழுந்து வளந்திருச்ச
கூடே போட நாளாச்ச
சேந்து நெரே புடிச்ச
சிட்டா பறக்குருளே

கண்டித் தொரை தோட்டத்திலே
கருத்தக் குட்டி முழி மிரட்டி
கிட்ட கிட்ட நெரே புடிச்ச
சிட்டா பறக்குருளே

கட்டத் தொர பட்டியிலே
கட்டக் குட்டி ரெண்டு பேரு
கிட்ட கிட்ட நெரே புடிச்ச
சிட்டா பறக்குருளே

காலையிலே நெரே புடிச்ச
காட்டு தொங்க போய் முடிச்ச
கூடே நெறயிலியே - இந்த
கூனபய தோட்டத்திலே

நானும் நெரே புடிச்ச
நயமா கொழுந்தெடுத்தேன்
கூடே நெறஞ்ச போச்ச
கொழுந்து நெறு கின்ன தொரே

துரை

நம்ம தொரை நல்ல தொரை
நாடறிஞ்ச கோட்டுத் தொரை
கோட்டுத் தொரைபொல்லாதவண்
ரோட்டை விட்டு கீழிறங்கு

செடியே செடிக் கொழுந்தே
சின்ன தொரை மை கொழுந்தே
வாரணச் செடிக் கொழுந்தே
வந்திட்டாரே நம் ம தொரை

துரை பங்களா

கொய்யா பழம் பழுக்கும்
கொட மல்லிகே பூ பூக்கும்
சீத்தா பழம் பழுக்கும் - நம்ம
சின்னத் தொரை வாசலிலே

ஆறடி தான் வங்களாவாம்
அறுவதடி பூந்தோட்டம்
பூஞ்செடிக்கு தண்ணிப்போடும்
புண்ணியனே என் பொறப்பு

வங்களா கோழி

அப்புக் குசினி மேட்டி
அடவால் தவால் காரன்
வாங்கோழி ரெண்டும் காணும்
வாங்க மச்சான் தேடிப் பாப்பம்

இஸ்டோரு

இஸ்டோரும் கட்டியாச்ச
இஞ்சிநீரும் பூட்டியாச்ச
இளவட்டப் பொன்டுகளே
எலை பொறுக்க வந்திடுங்க

மேரிவளே தோட்டத்திலே
மேக்கணக்கு கண்டக்கையா
இஞ்சிநீரே தட்டி விட்டு
எலைபொறுக்க நான் வாறேன்

ஆடுதையா இஞ்சிநீரு
அரைக்குதையா செம்பு ரோதை
ஓடுதையா வாருகளும்
ஒளிஞ்சிருந்து பாருமையா

வெங்கல ரோதையிலே
வேலை செய்யும் என் சாமி
வெத்திலை வேணுமின்னு
வெளியே வந்து கேளுமையா

பெரிய கங்காணி

அும்மி

திண்ணையே திண்ணையே கூட்டுங்கடி - அந்த
தெருவுத் திண்ணைய கூட்டுங்கடி
நம்மையா கங்காணி சாஞ்சிருக்கிற
சருகைதிண்ணைய கூட்டுங்கடி

சுரை படந்ததைப் பாருங்கடி - அது
சுத்திப் படந்ததைப் பாருங்கடி
சுரை விதை போலே நம்மையா கங்காணி
சொல்லு வருசயே பாருங்கடி

பாகை படந்ததைப் பாருங்கடி - அது
பத்திப் படந்ததைப் பாருங்கடி
பாகை விதை போலே நம்மையா கங்காணி
பல்லு வரிசையைப் பாருங்கடி

செம்புச் சிலை போலே பெண்ணே - அவர்
சிம்மா சனத்திலே வச்சுப் பிட்டு
வேலைக் கிறங்கிய நம்மையா கங்காணிக்கு
ஏழெட்டு பேராம் வப்பாட்டி

முருங்கெல போல கோலமிட்டு - அவர்
முன்னஞ்சு பின்னஞ்சு கூத்தியராம்
சரிகை துப்பட்டி மேல் போட்டு - அவர்
தங்கப் பல்லாக்கு மேல் வாராஜும்

கண்டாக்கு

கல கலனு மழை பேய
கம்பளித் தண்ணி அலைமோத
காரியக் காரராம் நம்மையா கங்காணி
கடுக்கண் மின்னலைப் பாருங்கடி

சொலு சொலுனு மழை பேய
துப்பட்டி தண்ணி அலைமோத
சௌகுசு காரராம் நம்மையா கங்காணி
சொல்லு வருசைய பாருங்கடி

குதிரே வாரத பாருங்கடி
குதிரை குனிஞ்சு வாரத பாருங்கடி
குதிரே மேலே நம்மையா கங்காணி
கும்பிட்டு சம்பளம் கேளுங்கடி

சித்திர புத்திர கண்டாங்கியாம்
செப்புக் கொடத்திலே எழுதியிருக்கும்
எடுத்து குடுப்பாராம் நம்மையா கங்காணி
இழுத்து மாராப்பு போடச் சொல்லி

கிருச்ச மிதியடியாம்
கிபோட்ட சோமாங்களாம்
வேட்டே நாயே கைப் புடிச்சு
வேலே விட வாராரும்

மணிக்கவத்தை தோட்டத்திலே
மயிருவத்தி கண்டாக்கையா
உருலோச அடகு வச்சு
உருட்டுரூரே ஜின்னு போத்த

அந்தனு தோட்டமீது
ஆசையா தானிருந்தேன்
ஒர முட்டே தூக்கச் சொல்லி
ஒதைக்கிருரே கண்டாக்கையா

கல்லாறு தோட்டத்திலே
கண்டாக்கையா பொல்லாதவன்
மொட்டே புடுங்குதின்னு
முனுஞ விரட்டி போட்டான்
வேலை முடிஞ்சிருச்சு
வீட்டுக்குப் பயணமாச்சு
வேலையில்லா கண்டக்கையா
வெரட்டுரூரு எங்களே தான்

கணக்கப்பிளை

பொட்டுப் பொட்டா பொஸ்தகமாம்
 பொன் பதிச்ச பேனே குச்சியாம்
 ஆதரிச்ச பேரு போடும்
 ஜயா கணக்கப் புள்ளே
 பொழுதும் ஏறங்கிரிச்ச
 பூ மரழும் சாஞ்சிரிச்ச
 இன்னம் இரங்கலையோ
 எசமானே ஒங்க மனம்
 அவசரமா நா(ன்) போறேன்
 அரே பேரு போடாதிங்க



ஓடி நெரே புடிச்ச
 ஒரு கூடே கொழுந்தெடுக்க
 பாவி கணக்கப் புள்ளே
 பத்து ராத்த போடுருளே

கங்காணி

தோட்டம் பிரளியில்லே
 தொர மேலே குத்தமில்லே
 கங்காணி மாராளே
 கனபிரளி யாகுதையா
 எண் ணிக் குழி வெட்டி
 இடுப்பொடிஞ்சி நிக்கயிலே
 “வெட்டு வெட்டு” எங்குருணே
 வேலையத்த கங்காணி

அஞ்ச மணியாச்ச
 ஜயா வர நேரமாச்ச
 கொஞ்சி விளையாடாதீங்க
 கோஞ்க்காரன் கங்காணி

கங்காணி பெண்டாட்டி

கங்காணி பெண்டாட்டி
 காசுக்காரி எண்டிருந்தேன்
 அரிசிக் காசு கேட்டதுக்கு
 ஆட்டுருளே தண்டட்டியே
 கங்காணி பெண்டாட்டி
 காசுக்காரி எண்டிருந்தேன்
 பச்சக் காட்டு தொங்கவிலே
 மொச்சக் கொட்டே விக்கிருளே

தோட்டம்

காதல் - பெண்:

கருத்த முத்து செவத்த முத்து
கடலோரம் வெளஞ்ச முத்து
இங்கிலிச பேசும் முத்து
எவ்வள்ளுத்து கெஞ்சுருளோ?

காலுச்சட்டை மேலுச் சட்டை
உள் கழுச வாசுக் கோட்டு - ஒங்க
தங்க உருலோசுக்கு
அங் கம் பதறுதையா

குத்துக் கட்டே மேலேறி
கொழுந்து வெத்திலே போடையிலே
கைபுடி வேஞ்ச கண்டு - என்
கள்ளமனம் துள்ளுதையா

காலிலேயும் வெள்ளி மிஞ்ச
கழுத்திலேயும் தங்கக் காரை
மேலிலேயும் வெள்ளை வேஞ்ச - எனக்கு
வேலை செய்யக் கூடலையே

கோப்பியிலே கொழுந்துமில்லே
கொழுந்தெடுக்க சிந்தே யில்லே
வாங்கடி பெண்டுகளா - நாம
வதனே பக்கம் போயிருவோம்

ஊருக்குப் பேபாரமினு
ஒரு மனசா தானிருந்தேன்
தேசிக்காயே போட்டல்லோ
தேத்திட்டாரு எம்மனசே

ஏறுறது ஏலமலே
எடுக்கிறது ஏலப் பழம்
பாடுறது ஒங்க மேலே
பன்னீரு தண்ணி போலே

முத்து முத்தா மோதிரமாம்
முகப்பு வச்ச மேழுருகாம்
உருலோச காரப்பையா—நான்
உனக் கழுத கண்ணீரு

பேராதனிப் பாலத்திலே
பீவிவச்சு போகுதையா
காட்டுக்குள்ளே கழக மரம்—நான்
கண்டு பேசி ஆறு மாசம்.

பனிய லயத்து சாவல்
பாசமுள்ள வெள்ள சாவல்
காலு வளர்ந்த சாவல்
கண்டாலும் பேசுதில்லே

தோட்டம்:

காதல்-ஆண்!

மேட்டு வயத்து புள்ளே
 மிஞ்சிபோட்ட ரஞ்சிதமே-உன்னே
 காணேனு யின்னாலும்
 காவல் கடுங்காவல்

சவுக்கு மரம் போலே
 சரடா வளந்த புள்ளே
 இன்னும் செத்தே நீ வளந்தா
 செத்திருவேன் ஒன் மேலே

கொந்தரப்பு காரக் குட்டி
 கொழுந்தெடுக்கும் சின்னக் குட்டி உன்
 கொந்தரப்பே கண்டவுடன்
 கொழுந்தெடுக்க கூடலையே

அஞ்சங் கிளி யழகே
 ஆடு தொடை ரெண்டழகே
 கொஞ்சங் கிளி யழகே
 கொந்தரப்பா வெட்டப் போறே

ஈரப் பிலாக்காயே
 இன்பழுள்ள தேங்காப் பாலே
 வன்னி நாட்டு கொச்சிக்காயே
 வருமம் தாண்டி ஒன் மேலே

வட்டுக் கருப்பட்டியே
 வாசமுள்ள சுண்ணாம்பே
 துட்டுக் கருப்பட்டியே
 தோட்டம் விட்டா நீ போறே?

அச்சடி சீலை கட்டி
 அடுத்த தோட்டம் போற குட்டி
 அச்சடி சீலையிலே
 அடிச்ச விட்டேன் மேவிலாசம்

வட்டுக் கருப்பட்டியே
 வாகான செங்கரும்பே
 புட்டுக் கருப்பட்டியே
 போறேண்டி தோட்டம் விட்டு

சாந்தார்க்கு சந்தனமே
 சாதி மரிக் கொழுந்தே
 வெறுத்திட்டு போறமின்னு
 வேலே விட்டு வந்துருதே

என்னையே நம்பாதடி
 எழுதிக் கடன் வாங்காதடி
 உன்னையே நான் பிரிஞ்சு
 ஊருக்குப் போறேண்டி

தோட்டம் விட்டுப் போறமின்று
தொயரங்களே வைக்காதடி
எட்டுமணி கோச்சியிலே
எட்டிவந்து பார்த்திடுவேன்

மஞ்சள் மினிக்கியடி
மயிரெல்லாம் பூ மினிக்கி
கொண்டே மினிக்கியடி—உன்னை
கொண்டுபோவேன் தொங்க தோட்டம்

ஏத்தமடி பெத்துராசி
ஏறக்கமடி ராசாத் தோட்டம்
தூரமடி தொப்பித் தோட்டம்
தொடந்து வாடி நடந்து போவோம்.

பட்டுக்கரே வேட்டி கட்டி
பாலுத்தி சாதங் கட்டி
மட்டுக் கொலே போகுமுன்னே
மானே மறந்தனடி

மானிருக்கும் புதுத் தோட்டம்
மயிலிருக்கும் அம்பா கோட்டை
தேனிருக்கும் ரசவளையாம்
தேடிப் போவார் கோடிப் பேரு.

சக்கிலியக் குட்டி
சமஞ்ச ஏள்ள ராமாயி—அவளே
கண்டா வரச் சொல்லுங்க
காச்ச கன்னு மேமலைக்கி

வாழமலே தொங்கவிலே
வளவி போட்ட கருத்தக் குட்டி
கோரப் பள்ளாம் வந்தியன்ன
குரும்பே வெட்டி நாந் தருவேன்

கொத்தமல்லித் தோட்டத்திலே
கொழுந்து கிள்ளி போற பெண்ணே
கொண்டுவந்தேன் மல்லிகைப் பூ
ஒன் கொண்டையிலே சூட்டிவிட

பொது

காதல் - பெண்

கல்லுருக கடலுருக
கண்டார் மனமுருக
நானும் சடங்காகி
நாப்பத்தொரு நாளாச்சு

நானும் சடங்காகி
நாப்பத்தொரு நாளாச்சு
ஏனின்னு கேக்கலையே
ஏறிட்டு முகம் பார்க்கலையே

மாமன் மகனே
மருதப் பிலாச் சொளையே
ஏலம் கிராமபோ—ஒன்னே
என்ன சொல்லிக் கூப்பிடுவேன்

மறந்தா மறக்குதில்லே
மருந்து தின்ன ஆறுதில்லே
மருதே சர விளக்கே—நான்
மறக்குறது எந்த விதம்

சரல் கருகுதையா
இரு தொடையும் நோகுதையா
நினைத்துப் படுத்தாலும்
நித்திரையும் போகுதில்லே

கலலுக் கட்டி வில்வ மரம்
கவறு கட்டி ஆலமரம்
முத்துப் பல் என் சாமி—நீ
முகங் கழுவ வாரதெப்ப?

வேட்டின்னு வெள்ள வேட்டி
விருச்சுப் பாத்தா ஏகருப்பு
ஏகருப்பு சாமியோடே
எறந்திட்டாலும் குத்தமில்லே

அடியும் மிதியும் பட்டோம்
அவராலே சொல்லுங்கேட்டோம்
முழி மிரட்டி சாமியாலே
மூங்கியாலே அடியும் பட்டோம்

காட்டுக்குள்ளே கழுக மரம்
கண்ணி வச்சு ஆறு மாசம்
பேசோனு மின்னாலும்
பெத்த தாயி சத்துராதி

நகரத்துச் சந்தனமே
நான் படிக்கும் புத்தகமே
பூ நாக வாசகரே—நீங்க.
போகமனம் வந்திரிச்சோ

கம்பி மேலே கம்பியிருக்க
தங்கக் கம்பி நானிருக்க
பித்தளக் கம்பி மேலே
பேராசை வைக்கலாமா?

முத்து முத்தா வேஞ்சே
முகம் தொடைச்கும் துவாலையே
தங்க முடி லேஞ்சே—என்னே
தவற விட்டே ரோட்டு வழி

என்னையே வச்சு விட்டு
எனய தாரம் கட்டின
நீங்க பூ முடியும் கூந்தலிலே—ஒரு
பூ நாகம் தீண்டி டாதோ?

ஒடுற தண்ணியிலே
ஆடுற பம்பரமே
பம்பரத்தே நம்பியலோ—நான்
வெம்பிறவியானேன்டி

பானையை ஒழுக விட்டேன்
பன்னைரை சிந்த விட்டேன்
வாசமுள்ள சவுக்காரத்தே
வந்தார்க்கு தான மிட்டேன்

காதல் - ஆண்:

கொண்டையிலே பூச்சுடி
கோயிலுக்கு போற தங்கம்
ஒன் கொண்டே அலங்காரம்
ஒன் கொரலோசை சிங்காரம்

பாக்குப் பணம் பெறுமா
பல்காவி சொற் பெறுமா
சொல்லுப் பணம் பெறுமா—என்
சோலைக் கிளி வாய் திறந்தா

பாக்கிட்ட பல்லழி
பாதசரம் பூண்டழி
கொன்னப் பூ வாகனமே—நான்
கூப்பிட்டது கேக்கலையோ?

பேரீச்சம் பழமே
பெரிய எட்ததுக் கிரியடமே
ஆரூக்கிளே நிக்கயிலே—நான்
ஆரவிட்டுக் கூப்பிடுவேன்

ஒன் கிள்ளி கொசுகத்துக்கும்
கீமடியி வெத்திலைக்கும்
அள்ளிய தேமலுக்கும்—நான்
ஆசை வச்சேன் உன் மேலே

இடி இடிச்சி மழை பொழிய
இரு கடலும் பொங்கி வர
கொடைபுடிச்சி நான் வருவேன்
குணமயிலே கலங்காதே

வாழப் பழமே
வலது கையி சக்கரையே
உள்ளங்கையி தேனே
உருகுறனடி உன்னாலே

மல்லியப் பூவே
மணமுள்ள ரோசாப் பூவே
கண்ணு வலிப் பூவே—ஒன்னே
கண்டு வெகு நாளாச்சே

ஓலைஎழுதி விட்டேன்
உள்ளாரு தூது விட்டேன்
சாடே எழுதி விட்டேன்—நான்
சன்னக் கம்பி சீலையிலே

ஓடுற தன்னியிலே
ஓரச்ச விட்டேன் சந்தனத்தை
சேந்துச்சோ சேரவியோ—அந்த
செவத்த புள்ளே நெத்தியிலே

தக்காளி சாறெடுத்து
தனிச் சாறே ஊடே விட்டு
பொட்டு வச்சுப் போனாலும்
பொருந்தலையே என் மனக

சின்ன சின்ன வெத்திலையே
சிரிக்கி மேலே நித்திரையே
நித்திரையில் கண்ட கனை—என்
நெஞ்சருகி போகுதடி

செம்பு வளவிக்காரி
செவத்த புள்ள ராமாயி
ஒன் செம்பு வளவியிலே—என்
சீவனெல்லாம் போகுதடி

ஈய வளவிக்காரி
இடே சிறுத்த கள்ளப் புள்ளே
பைய நடந்து வாடி—ஒன்
பல்காவி சிந்திடாமே

புள்ளி ரவிக்கைக் காரி
புளியங்கொட்டை சேலைக்காரி-உன்
புள்ளி ரவிக்கை மேலே
வில்லா வளயிரண்டி

கடலோட கடலொரச
கடலு தன்னி மீனுரச
ஒன்னெடு நானுரச
ஒலகம் பொறுக்கலையே

ஆல விழுது போலே
அந்தப் புள்ளே தலைமயிரு
தாக்கி முடிந் தாலுன்ன
தூக்கணங் கூடு போலே

அரிசி குத்தி மடியிலிட்டு
அன்னம் போலே நட நடந்து
சொகுசுக்கார செவத்தப் புள்ளே
சோறு கொண்டு வார தெப்பை

ஆத்திலே தலை முழுகி
அவனும் நானும் பல் விளக்கி
துருநீறு பூசையிலே
தூரமினு சொன்னுளே

சருகுள்ளி போலே
இடசிறுத்த கள்ளப் புள்ளே
பாக்காமே போறியடி
படமெடுத்த நாகம் போலே

காணுக் கருங் குயிலே
கருத்துள்ள மாமயிலே
சாமத்திலே வந்து ஒன்னே
ஏமாத்தி கொண்டு போவேன்

நல்ல நிலா வெறிக்க
நானும் வந்து வெளியே நிக்க
தள்ளிக் கதவடைக்க
சம்மதமோ ஒன் மனச

கேட்டேண்டி ஒன்னே
கெஞ்சினேண்டி நெஞ்சுருக
மாட்டேன்னு சொன்னியடி - ஒன்னே
மாடசாமி கேக்காதோ?

பூசனிப் பூவே
பொழுதிறங்கப் பூத்த பூவே
நாதியத்த பூவாலே
நானு மொரு சொல்லுங்கேட்டேன்

செம்புச் சிலை போலே
தெய்வம் வந்து நிக்குதடி
மாம்பழத் தழகி—என்
மயிரே விடு நான் போறேன்

பொட்டுமேலே பொட்டு வைச்ச
பொட்டவிலே போர தங்கம்
பொட்டவிலே பேஞ்ச தண்ணி
ஒன் பொட்டு உருக பேயவியே

தோட்டம்

காதல் - தர்க்கம்

ஆண்- கூட மேலே கூட வச்சு
 கொழுந்தெடுக்க போர புள்ளே
 கூட ஏறக்கி வச்சு
 குளுந்தவார்த்தைசொல்லிப்போடி

பெண்- என்புருசன் கங்காணி
 என் கொழுந்தன் கவ்வாத்து
 எளைய கொழுந்தனுமே
 இஸ்டோரு மேல் கணக்கு

பெண்- கவ்வாத்து காரப் பையா
 கத்தி வெட்டும் பாண்டி மன்னு
 கத்தி என்ன மின்னுறது—உன்
 கவ்வாத்தென்ன பிந்துறது

ஆண்- வெட்டுனாலும் வெட்டு வண்டி
 மேசை வெட்டு வெட்டுவண்டி
 ஒன் மேலே கண்ணிருந்தா
 ஒன்று ரெண்டா வெட்டுறண்டி

பெண்- முந்தாறு ஆளுக்குள்ளே
 முள்ளு குத்தும் என் சாமி
 முள்ளு மூனும் மன்னுக்குள்ளே
 மழிக ரெண்டும் என் மேலே

ஆண்- நாநாறு ஆளுக்குள்ளே
 நடுவே நிக்கும் துலுக்கக் குட்டி
 விரல்கள் பத்தும் தேயிலையில்
 விழிக ரெண்டும் என் மேலே

ஆண்- வட்ட வட்ட பாறையிலே
 வரகரிசி தீட்டையிலே
 ஆர் கொடுத்த சாயச் சீலை
 ஆலவட்டம் போடுதடி

பெண்- ஆரும் கொடுக்கவில்லே
 அவுசாரி போகவில்லே
 கையாலே பாடுபட்டு
 கட்டினேன் சாயச் சீலை

காளை கருத்தக் காளே
கண்ணேடி மயிலே காளே
குலம் போட்ட வெள்ளக் காளே
சுத்துதடி மத்தியானம்

வேட்டி வெளுத்துக் கட்டி
வெள்ளே உருமா சொங்கு விட்டு
சொங்குக்கு சொங்கு
தொங்குதையா சீலப் பேனு

பாட்டுக்கு பணிய லயம்
பந்ததிக்க மேட்டு லயம்
பேச்சிக்கு பீலிக் கரை
வாச்சதடி மன்னனுக்கு

காது கடுக்கன் வித்தேன்
காலு மிஞ்சி ரெண்டும் வித்தேன்
அருணை கொடியும் வித்தேன்
அவுசாரி உன்றுலே

மாமன் மகனிருக்க
மாலையிட்ட சாமியிருக்க
வழியிலே வந்த பயல்
மாப்புள்ளையா வந்ததென்ன?

கடலே பருப்பு போலே
வெடலே பய ரெண்டு பேரு
கண்ணி வச்சு திரியிறுண்டி
என்னே புடிப்பதுக்கு

வானத்திலே ரோட்டு வெட்டி
மாதளம் பூ பாய் விரிச்சு
அங்கேருந்து பேசுறுனே
அரக்கு லேஞ்சுகாரப் பையன்

சிறுதய்யா சிங்கமலை
சிதறுதய்யா காணுத் தண்ணி
அள்ளுதய்யா சாயச் சீலை—நம்ம
ஐயாதொரை தோட்டத்திலே

அச்சடி சீலை கட்டி
அடுத்த தோட்டம் போற குட்டி
அங்கே ரெண்டு டாக்குதொரை
சொரண்டு ராண்டி கரண்டி போட்டு

தண்டட்டிக்கும் மேலட்டுக்கும்
தண்ணிப்படா தேகத்துக்கும்
உன் தோலு வளயலுக்கும்
தொயந்தாண்டி முத்துச்சாமி

முக்குத்தி போட்ட புள்ளே
முகம் சிவந்த சின்னப் புள்ளே
நாக்கு சிவந்த புள்ளே
நான் தாண்டி உன் புருசன்

வெதி திலையும் போடலாமா?
வீதி வழி போகலாமா?
கண்ணேடி பாக்கலாமா?
தன்னழுகு பத்தாதோ!

கண்டாக்கு மாடு போலே
கருத்த புள்ள வீராயி - ஒன்னே
தொட்டதொருதோஷ்ததாலே
துன்பம் வந்து நேந்ததடி

வண்ணூரப் புள்ளேயடி
வடுகப் புள்ளே ராமாயி
கிண்ணூர பெட்டியாலே
கேடு வந்து நேந்ததடி

அடி வண்ணூரக் குட்டி
மலடி பெத்த மாங்குயிலே
வெள்ளாவி பாஜையிலே
வேகுதடி உன் சதிரம்

அம்பட்ட புள்ளேயடி
அடியே புள்ளே பூரணமே - ஒன்
செம்பட்ட தலைமயிரே
செரைக்க வல்லே உத்தரவு

ஒரு கொத்து அரிசி திம்பா
ஒன்னரே நா சீக்கிருப்பா
பெரட்டுக்கு போகையிலே
பெருந் தொடே நோகுதும்பா

கோழிக்காரன் பெண்டாட்டி
குட்டப் புள்ளே வள்ளியம் மே
கொழும்புத் தோட்டத் தொங்கலிலே
கூட்டம் போட்டு பேசருளே

நாலு சீப்பு வாழப் பழம்
நனையாத பச்சரிசி
உடையாத தேங்கா கொண்டு
உறவாட வாராயடி

தாலாட்டுப் பாடல்

ஆரிரோ ஆரிரோ—கண்ணே
ஆரிரோ ஆரிரோ

குளங்கலங்க தலை முழுகி
கொடி போல ராமமிட்டு
மலை முழங்க பாடி வரும்
மலைப் பழனியாண்டவர்க்கு

ஆரிரோ ஆரிரோ—கண்ணே
ஆரிரோ ஆரிரோ

அஞ்ச விரல் மரிப்பார்—சுப்பையா
ஜவருக்கும் கை மரிப்பார்—சாமி
பத்து விரல் மரிப்பார்
பன்னிரண்டு கை மரிப்பார்

தோளிலே காவடியாம்—சாமிக்கு
கழுத்திலே துளசிமணி
ஆடிவரும் காவடியே—சாமி
அந்த மடம் இறங்தம்

தெய்வானை பச்சை நிறம்
வள்ளியம்மை பவள நிறம்
சுப்பையா சோதி நிறம்
துலங்குதையா ததிர்காமம்

கண்ணே உறங்கையா
கான மயிலுறங்கு
பொன்னே உறங்கையா
பூரத்து வண்டிரங்கு

தூங்கையா கண்ணே
தூங்காமணி தூங்கு
உறங்கை பா கண்ணே
ஒட்டிவிடு நித்திரயே

ஓடுஞ் வள்ளி—கண்ணே
ஓளிஞ்சா வனந் தேடி
தேடினேர் வேலவரும்—ஏழு
திருப்பாக் கடலறிய

வள்ளி அழகுக்கும்—வள்ளி
வலது புறம் தேமலுக்கும்
சூந்தல் அழகுக்கும் வேலவர்
குறவேசம் கொண்டாரோ

வள்ளின்னு வள்ளி—என் கண்ணே
மலைமேல் படரும் வள்ளி
கொடிபடர்ந்த வள்ளியோடு—நீ
கூடப் பிறந்த கண்ணே

கண்ணே கமல நிறம்—கண்ணேயுன்
கண்ணுருவம் தங்க நிறம்
மேனி பவள நிறம்—கண்ணேயுன்
மேற்புருவம் தங்க நிறம்

ஆருபெத்த பாலகனே—கண்ணேநீ
அன்பு பெத்த செம்பகப் பூ
தேனே தினைமாவோ—கண்ணே நீ
தெவிட்டாத மாங்கனியோ

வாழைப் பழமோ—கண்ணே நீ
வைகாசி மாம்பழமோ
கோவைப் பழமோ—கண்ணே நீ
கொஞ்சி வந்த ரஞ்சிதமோ

காணிக்கைக் கொண்டு—செல்வமே
கண்டி கதிருமலை போனேமையா
வழியா வழி நடந்து—செல்வமே
வரத்துக்கே போனேமையா

மாலை தந்தா வாடுமின்னு—செல்வமே
மலர் கொடுத்தா உதிருமின்னு
பூ தந்தா வாடுமின்னு
பிள்ளை தந்தார் தாலாட்ட

ஆரிரோ ஆரிரோ—கண்ணே
ஆரிரோ ஆரிரோ

அஞ்ச கிளி மெத்தையெல்லாம்—சாமி
அது நிறைஞ்ச மல்லிகைப் பூ
பத்தாமே அழுதுச்சின்னு—சாமி
பவள தேர் கேட்டாராம்

பெத்தா பிராமணத்தி—சாமி
பெயரிட்டாள் நாக கன்னி
வளர்த்தா பிராமணத்தி—சாமிக்கு
வரங்கொடுப்பார் மாயவரும்

பால் தருவாள் தாயாரும்—சாமிக்கு
பழம் தருவாள் முப்பாட்டி—சாமிக்கு
சோறிடுவாள் தாயாரும்—சாமிக்கு
சுகம் தருவார் பரமசிவன்

அழுது வந்தான் நம்ம கண்ணு
தொழுது வந்தே சூரியனை
அழுதால் அரும்புதிரும்—தம்பிக்கு
அந்தி பட்டால் கண்ணசரும்

கோட்டையிலே திருநாளாம்
குயிலுமொரு வாகனமாம்
குயிலை வரவழைக்க—எங்க
குழந்தை விளையாட

ஆரிரோ ஆரிரோ—கண்ணே
ஆரிரோ ஆரிரோ

தாழை இரு புறமாம்—தாழை
தழையிரதும் ஆயிரமாம்
புன்னை இருபுறமாம்—புன்னை
புக்குறதும் ஆயிரமாம்

அதிலே அடை கிடக்கும்—சாமி
அஞ்சுதலை செந் நாகம்
சிறுதாம் நாகம்—கண்ணே
சிவக்குதாம் கண்ணிரண்டும்

பெத்தா துரோபதையாம்—உங்களே
பேரு வைத்தார் தருமதொரே
வளர்த்தார் கமலக் கண்ணி—தங்கமே
வரந் தந்தார் மாயவரும்

பட்டாலே தொட்டி கட்டி
பவளக் கொடி கயிரும்
முத்தாலே ஆபரணம்—செல்வமே
முகம் பார்க்கக் கண்ணுடி

ஏலேலையாம் கோவுரமாம்—செல்வமே
எறும்பேரு மண்டபமாம்
எறும்பேரு மண்டபத்தை—தங்கமே
இருந்தாள வந்தாயோ

பத்தெலையாம் கோவுரமாம்—தங்கமே
பாம்பேரு மண்டபமாம்
பாம்பேரு மண்டபத்தை---செல்வமே
பள்ளி கொள்ள வந்தாயோ

மருதையிலே திருநாளாம்—தங்கமே
மயில்மேலே வாகனமாம்
மயிலே வரவழைக்க—எங்க
மைந்தன் விளையாட

தங்க பொஸ்தகமாம்—செல்வமே
சாஞ்சிருக்க நாற்காலி
கல்லாலே கோட்டைகளாம்—தங்கமே
கணக்கெழுத மண்டபமாம்

மாலை விரிஞ்ச முத்து
மல்லிகையே என் தேனே
தேனே திரவியமே
தெவிட்டாத மாங்கனியே

கரும்பேரசமே
கசக்காத சக்கரையே
வாழைப் பழமே—என்
வைகாசி மாம்பழமே

ஆரிரோ ஆரிரோ—கண்ணே
ஆரிரோ ஆரிரோ

ராமர் பசுவனைய
வெட்சுமனுர் பால் கறக்க
சிதையம்மா எழுந்திரிச்சி
தீ மூட்டி பால் காச்சி
தங்க குவளையிலே
தாதிமார் பால் கறக்க
வந்த அருமணியே

முத்தாலே ஆபரணம்
முடிப்பாரே உன் மாமன்
பட்டெட்டத்து தொட்டி கட்டி
பசும் பொன்னெடுத்து
பொட்டு வைப்பார்

செம்பொன் எழுத்தாணி
சிவகங்கை வில்லோலை
வில்லோலை வாசிக்க
வீமனு வந்தவரே

குளிச்சு முழுகி
குளத்தருகே போகையிலே
குருநாதர் பார்த்து
குடுத்த குழந்தையல்லோ

கண்ணி தவமிருந்து
கண்டெடுத்த ரத்தினத்தை
சிதை தவமிருந்து
செல்வத்தை கண்டெடுத்தேன்

சங்கு முழங்குதையா
சங்கரனூர் கோயிலிலே
நீ தான் உறங்காயோ
உன் தாயார் மடிமேலே

செம்பொன் சிலை எழுதி
செல்லாத நாடெழுதி
செல்லாத நாட்டை நீ
செழிக்கப் பிறந்தாயோ

அழுதால் முகம் சோம்பும்
அன்னமுதே கண் வளரும்
சிரித்தால் சிலம்புதிரும்
செல்வமே வாய் திறந்தால்

பூருவத்து சிங்கமுத்து
பூசைக்கு வந்தகண்ணு
எனழுதே எங்க கண்ணே
இப்போதே கூறிடுவாய்

அத்த மக்க வாசலுக்கு
நித்தம் நீ போகாதே
குத்தம் குறைகள்—அவர்
கூறுவார் நித்தமுமே

வங்காளம் சிங்கப்பூர்
மலையாளம் ராப்பயனம்
சிங்கப்பூர் கச்சேரியே—உங்கப்பா
சேதி சொல்லும் வல்லவியே

மானு மருதக் கோடு
மருதையிலே அய்யாக் கோடு
குரிச்சி மேல் உட்கார்ந்து—உங்கப்பா
வார்த்தை சொல்லும் வல்லவியே.

திரும்பி வந்து சேதி சொல்லும்
செல்லத்தொரை உன் தகப்பன்
பட்டாள தொட்டி எல்லாம்
பவளக் கொடி தூக்கினவர்

ஆரிரோ ஆரிரோ—கண்ணே
ஆரிரோ ஆரிரோ

பட்டெட்டுங்க தொட்டி கட்ட - பசும்
பொன்னெடுங்க பொட்டுமிட
பட்டாலே தொட்டிகளாம்-கண்ணுக்கு
பவளக் கொடி க்கயிறும்

கண்மணியே இன்ன முதே
கற்கண்டே பாகே
பொன்னே புது மணியே
போக்கம்மா நித்திரையே

கொட்டி வைத்த முத்தோ - என்
குவிந்த நவரத்தினமே
கட்டிக் கரும்பே - என்
கண்மணியே கண் துயிலாய்

ஆரடிச்சி நீயழுதே - கண்ணே
அழுத கண்ணில் நீர் தழும்ப - உங்க
தாத்தா அடித்தாரோ - கண்ணே
தாயரைப் பூ செண்டாலே

உங்க பாட்டியடித்தாளோ - கண்ணே
பாலூட்டும் கையாலே
உங்க ஜூயா அடித் தாரோ
அரளிப் பூ செண்டாலே

ஆரும் அடித்தாலும் - கண்ணே
அம்மான் மார் வைதாலும்
சத்தே மனம்பொறுத்து
சந்திரனே கண்ணுறங்கு

ஒப்பாரி:

தாய்க்கு

மட்டபனை ஓலை
 என்னைப் பெத்த அம்மா
 மயில் அடையும் பூஞ்சோலை
 மயிலை வெரட்டினமோ
 மயில் கூட்டைப் பிச்சமோ
 மயிலு விடுங் கண்ணீரு - நம்ம
 மாளிகையில் சுத்துதம்மா

குட்டைப் பனை ஓலை
 என்னைப் பெத்த அம்மாவே
 குயிலடையும் பூஞ்சோலை
 குயிலை வெரட்டினமோ
 குயில் கூட்டைப் பிச்சமோ - அந்த
 குயிலு விடுங் கண்ணீரு - நம்ம
 கோட்டை எல்லாம் சுத்துதம்மா

ஈச்சம் குருத்திலையோ
 என்னைப் பெத்த அம்மா - நம்ம
 இனமெல்லாம் காட்டுலையோ
 நீ பெத்த ஈஸ்பரியை விட்டு
 இனிப் பிரிந்து போறியின் னு- நீ பெத்து
 பொன்னிருந்து புலம்புருளே

தாழங் குருத்தோலை
 என்னைப் பெத்த மாதாவே - நம்ம
 சனமெல்லாம் காட்டுலையோ
 நீ பெத்த தங்க மகளை விட்டு
 தனிப் பிரிந்து போறியின் னு
 நீ பெத்த தங்க மக புலம்புருளே

பச்சைக் கிளிகளைல்லாம் - என்னைப்
 பாலைக் குடிங்களைங்கும்
 பசியாறிப் போங்களைங்கும்
 என்னைப் பெத்த அம்மாவே - நான்
 பாலைக் குடிக்கவில்லே
 பசியாறிப் போன தில்லே
 எனைப் பெத்த பார்வதியைக் கண்டால்
 பசியும் போகுதும்பேன்

கொல்லி மலை ஓரம்
 கோவைப் படந்திருக்கும்
 என்னைப் பெத்த அம்மாவே
 கோவை கொடியறுக்க
 கொலைகாரன் எங்கிருந்தான்
 கோவை தழைக்காதோ
 நீ பெத்த குழந்தையும் வாழாதோ

பத்து ஊர் தாய் எனக்கு
 பக்க உதவி சொன்னாலும்
 என்னைப் பெத்த பார்வதியே - நான்
 இனிப் பாக்குறது எக்காலம்
 எட்டு ஊர் தாய் எனக்கு
 எடுத்துதவி சொன்னாலும்
 என்னைப் பெத்த ஈஸ்பரியோ - உன்னை
 எதுக்க வர காணுவேலே

தண்ணீ தவிக்கு தின்னு
 என்னைப் பெத்த அம்மா - நாங்க
 தங்கமலை போயிருந்தோம் - அங்கே
 தண்ணீரு இல்லாமே
 தாழ மரமானேம்
 தாசிகைப் பூவானேம்

வெந்தி தவிக்கு தின்னு - நாங்க
 வெள்ளிமலை போயிருந்தோம் - அங்கே
 வெந்தீரு இல்லாமே
 வேங்கை மரமானேம்
 வேசிகைப் பூவானேம்

மங்கை தலைமாடு என்னைப் பெத்த அம்மா

மார்க்கண்டன் கால்மாடு—நான்
 மங்கை குடமுடைக்க—நீ பெத்த மார்க்கண்டன் கொள்ளிவைக்க

சீதை தலைமாடு என்னைப் பெத்த அம்மா
 நீ பெத்த சிறு தொண்டன் காமாடு — நான்

சீதை குடமுடைக்க — நீ பெத்த சிறு தொண்டன் கொள்ளிவைக்க

தந்தைக்கு

கத்தரிக்காய் பச்சை நிறம்
என்னைப் பெத்த அப்பா
கருணர் கை பூ மாலை
காத்தடிச்சு மங்காமே—நீ பெத்த
மக்க கவலை வைச்சு மங்குரோமே

வெள்ளரிக்காய் பச்சை நிறம்
என்னைப் பெத்த அப்பா
வீமர் கைப் பூமாலை
வெயிலடித்து மங்காமே
நீ பெத்த மக்கள்
விசனம் வக்சு மங்குறமே

பச்சைப் புடலங்காய்
என்னைப் பெத்த அப்பா
பாதையிலே காச்சிருக்கும்
நான் பாலுத்தி பொங்கு முன்னே
நீங்க போன பாதை தெரியவியே

நீலப் புடலங்காய்
என்னைப் பெத்த அப்பா
நிலத்திலே காச்சிருக்கும் — நான்
நெய்யுத்திப் பொங்கு முன்னே
நீங்க போன நேரந்தெரியவியே.

பொன்னும் சருவக் கிண்ணம் — நீ
போய் குளிக்குந் தெப்பக்குளம்
போய் குளிச்சு வீடு வந்த
புண்ணியரே எங்கே போனே

எனக்கு தங்க விசுப் பலகே — இங்கே
சாஞ்சிருக்கும் பூப்பலகே — நீங்க
சாய்ந்திருந்து சேதி சொன்ன
சாமி வெளியே வரும்

பொன்னும் விசுப் பலகே — நான்
போத்தும் தெய்வழகே — நீங்க
போயிருந்து சேதி சொன்ன
பொழுதே விடிஞ்சி வரும்

கணவனுக்கு

காசி விசிறி வரும்
 கைலாச தீர்த்தம் வரும்
 காசி மகாராசருடன் — நான்
 கலந்திருந்து வாழவியே

செஞ்சி விசிறி வரும்
 தெய்வலோக தீர்த்தம் வரும்
 செஞ்சி மகாராஜருடன் — நான்
 சேர்ந்திருந்து வாழவியே

பூசைக்குப் பண்ணிய
 பொன்னுஞ் செபமாலை
 பூசை முடியவியே — நம்ம
 பூ உதிர வாழவியே

காசக் கரிசி வாங்கி
 கன்னென் தவலை வாங்கி
 கண்ணேர் சொக்கருக்கு — நம்ம
 கை பூசை செய்துவந்தோம்

நம்ம பணத்தரிசி வேகவியே — ஐயே
 நம்ம பாவந் தொலையவியே
 நம்ம காசரிசி வேகவியே — நம்ம
 கருமந் தொலையவியே

இது ஆசைக்குப் பண்ணியதோ
 அழகுச் சிகமானே
 ஆசையுடன் வாழவியே — என்னை
 தேடிய ராசா நம்ம

சீவும் பலகையிலே
 சிங்கப்பூர் மெத்தையிலே — நம்ம
 சீதையும் இராமருமா
 சேந்திருந்து வாழவியே

படிக்கும் பலகையிலே
 பஞ்ச நல்ல மெத்தையிலே
 பாண்டியருந் தேவியரா — நம்ம
 பக்கத்திலே வாழவியே

ஆனை செமையை ஒத்த
 ஜிந்து லட்சம் பஞ்சாங்கம்
 அள்ளியே வச்ச இவர்
 அரண்மனையில் வாழவியே

பொழுதில்லோ போகுது
 பூங்காவனம் கடந்து
 பொழுதை நிறுத்திடுங்க — நான்
 பொன் குறையைச் சொல்லி வாரேன்

நிலா வில்லோ போகுது
 நீலவனங் கடந்து
 நிலாவை நிறுத்திடுங்க — நான்
 நெளிவு குறையைச் சொல்லி வாரேன்

ஆத்தாங் கரை மூலையிலே
 அன்னம் போல் நின்னலும்
 அன்னமுனு பாராமே — உங்களை
 அம்பு போட்டு சுட்டானே?
 அம்பு போட்ட புண்ணை — எனக்கு
 அனேக நாள் செல்லுமே

குளத்தங்கரை மூலையிலே
 குயிலு போல நின்னலும் — ஓங்களை
 குண்டு போட்டு சுட்டானே
 குண்டு போட்ட புண்ணை — எனக்கு
 கோடி நாள் செல்லுமே

தலையே வலிக்குதின்னு
 தீங்கரும்பு கட்டிலிலே
 தாமரைப் பூ மெத்தையிலே — நான்
 தங்கமே தலை சாஞ்சனின்னு
 தஞ்சா ஊரு தைலம்
 தனித் தைலம் வந்திறங்கும்

புடரி வலிக்குதின்னு
 பொன்னரும்பு கட்டிலிலே
 பூ போட்ட மெத்தையிலே—நான்
 பொன்ன தலை சாஞ்சேனின்னு
 பூவாஹரு தைலம்
 புதுத் தைலம் வந்திறங்கும்
 சாமிமலை அந்தப் பக்கம்
 சந்திரத்தால் வில்வ மரம்—நான்
 சண்டாளி வாய் திறந்தா
 சாமி மரச் சந்தை கொஞ்சம்
 கூடிக் கலைஞ்சிடுமே

கொல்லிமலை அந்தப் பக்கம்
 குங்குமத்தால் வில்வ மரம்—நான்
 கொடும்பாவி வாய் திறந்தால்
 கொல்லிமலைச் சண்டை—கொஞ்சம்
 கூடிக் கலைஞ்சிடுமே

என் சாமிக்கு முன்னே—நான்
 தாங்காவலி பட்டேனின்னு
 தங்கரதங் கிடைக்கும்—எனக்கு
 தனிப்பந்தல் மேலாகும்

புண்ணியர்க்கு முன்பாக—நான்
பொன்னு வெளிப்பட்டேன்னு
பொன்னு ரதங் கிடைக்கும்—எனக்கு
பூப்பந்தல் மேலாகும்

செப்போடு போட்டு
சிங்க முகத் தேரெழுதி—நீங்க
எப்போதும் போல
இங்கே வரக் காண்பேறே

செஞ்சியிலே நல்ல மரம்—நான்
சீரகங்க காய்ச்ச மரம்
செஞ்சி தவமிருக்க—நம்ம
தெய்வத்துக்கும் சம்மதமா?

குழந்தைக்கு

பூவாலே பாவை செய்து—நம்ம
புள்ளை வச்சுக் கொஞ்சினை லும்—இந்த
பூ பாவை பேசிடுமோ—நம்ம
புள்ளை கலி தீர்ந்திடுமோ

நடந்தேன் திருப்பதிக்கு
நாலு முகச் சந்நதிக்கு—நம்ம
மன்னைலே பாவை செய்தால்
மன் பாவை பேசிடுமோ?

மரத்துக் கிளிகளைல்லாம்
மைந்தர் வச்சுக் கொஞ்சதையா
மாதகைக்குப் பிஞ்சிறங்க—நமக்கு
மாமாங்கம் சென்றிடுமோ?

மலராத பூவைன் கட்டிக் கரும்பே—
நான்
மடிமேலே வைச்சிருந்தேன்—இன்னைக்கு
மலர்ந்து வரும் நாளையிலே—ஒன்னை
மன்னைக்கோ ஒப்படைச்சேன.

பூக்காத பூவை என் பொன்னு மனியே
—நான்
பெட்டியிலே வச்சிருந்தேன்
இன்னைக்கு பூத்து வரும் நாளையிலே—
ஒன்னை
பூமிக்கோ ஒப்படைச் சேன.

ஒயிலாட்டப் பாட்டு

தன்னே தின நாதினம்
தன்னே தின நாதினம்
தன்னே தின நாதினம்
தான் நன்னே

முந்திவி முந்திவி நாயகனே
முப்பத்து முக்கோடி தேவர்களே
சந்தனுக்காகவே முன் பிறந்த—ஓயிலே
கச்சிக் கணபதி முன்னடைவாய்

ஆலமரத்தடிப் புள்ளூயாரே
அரசமரத்தடி நாயகரே
பாலமரத்தடி புள்ளூயாரே
பாலன் குரலோசை மங்கிடாமே

பொன்னலங் காவேரி
தன்னை துதி செய்யும்
பூமியே தொட்டு
சலாமும் செய்யும்

ஏடறியேன் எழுத்தறியேன்
ஏட்டு வகைகளும் நான்றியேன்
பாடறியேன் நான்பாட்டறியேன்
பாட்டு வகைகளும் நான்றியேன்

கூந்தல் ப ஜையோலை கொல்ல எனழுத்தாணி
குண்டு எழுத்தாணி கண்டறியேன்
பச்சைசப் பஜையோலை பாங்கு எழுத்தாணி
பத்து விரலும் பதிந்தறியேன்

வெள்ளிப் பணம் போலே பொட்டிடுங்க
வெள்ளே உருமாலே சொங்கிடுங்க
ஒன்று சொன்னது போல் தம்பி மாரே
ஒயிலு வரிசைக்கு நேரெடுங்க

வட்டப் பொட்டுக்காரா வா மயிலே
திட்டங்கள் சொல்லுகிறேன் நேரே நிலலு
நேரே நிலலு நெளியாமே நிலலு—அங்கே
நெட்டுக்கொரு முழும் தள்ளி நிலலு

அக்கமும் பக்கமும் பாக்காதிங்க
வெக்கத்தே மனதினி வெண்ணேதிங்க
காலோடே காலு ஓரசிடாமே
கை புடி வேஞ்சு சிதறிடாமே

மேலோடே மேலு ஓரசிடாமே
வெருவே தன்னி சிந்திடாமே
ஒன்று சொன்னது போல் தம்பிமாரே
ஒன்னு நடி வருகே தீரும் சொன்னேன்

ஒயில் கும்மி

ஆத்துக்குத் தான் அந்தப் புறம்—அன்னமே
ஆடு மேய்க்கும் பொன் மயிலே
ஆத்திலேயும் தண்ணி வந்தா—அன்னமே
எந்த விதம் நீ வருவாய்?

ஆத்திலேயும் தண்ணி வந்தா—மச்சானே
நா(ன்) கம்மாளனே கூட்டி வந்து
கப்பலுமே உண்டு பண்ணி—மச்சானே
கப்பலுமே வந்திடுவேன்

ஹர்க்குருவி வேசங் கொண்டு
உயரப் பறந்தியின்னு— அன்னமே
செம்பிழுந்து வேசங் கொண்டு
செந்துக்கா தூக்கிடுவேன்

செம்பிராந்து வேசங் கொண்டு—மச்சானே
செந்துக்கா தூக்க வந்தா
நான் பூமியைக் கிழிச்சிக் கொண்டு
புல்லா முளைச்சிடுவேன்

நீ பூமியே கிழிச்சிக் கொண்டு—அன்னமே
நீ புல்லா முளைச்சியின்னு—நான்
காராம்பசு வேசங் கொண்டு
கரண்டிருவேன் அந்தப் புல்லே

அரிச்சந்திரன் ஒயில் கும்மி:

கண்ணே என் கண்மணியே—எந்தன்
கட்டாணி முத்தே மரகதமே

பொன்னே நவமணியே—ராஜ
புத்திரனே யெந்தன் கை துணையே

சொன்ன சொல் மீறுதடா—புத்தி
சொல்கிறேன் கேள்டா யென்மகனே

பார வனந்தனிலே—புத்தி
பாம்புகளுண்டடா கண்மணியே

தூரத்தே போகாதேடா—வருந்
தோழரை விட்டு விலகாதேடா

புத்துமே வேறுதடா—அங்கே
புத்தடி நாகங்கள் மெத்தவுண்டு

பத்திக் கடிக்குமடா—வரும்
பாலரை விட்டு விலகாதடா

கானகந் தன்னி லே தான்—விஷக்
காஞ்சிரங் காய்களுண்டு.

தான் தேசிக் காயெனவே—அதைத்
தானே பறித்து நீ தின்னுதடா

வேங்கை கரடியுண்டு—அதை
வெட்டுவ மென்று நீ போகாதடா

ஓங்கியடி த்திடுமே—கண்டா
ஓடி யொதுங்கிடுவாய் என் மகனே

பாங்காகப் போகையிலே—சகுனம்
பார்த்துக் கொண்டு போடா
யென்மகனே

தீங்காச் சகுனங் கண்டால்—நீயுஞ்
சீக்கிரமிங்கே திரும்பி விடு.

கொடாங்கி

விநாயகர் துதி

அரிஹரி என்ற சொல்லு
அனுதினமும் நான் மறவேன்
சிவ சிவா என்ற சொல்லு
சிந்தையிலே நான் மறவேன்

முந்தி முந்தி விநாயகனே
முருக சரஸ் பதியே
கந்தனுக்கு முன் பிறந்த
கணபதியே முன்னடவாய்

வேலவர்க்கு முன் பிறந்த
விநாயக தீர முன்னடவா
தாழ் வில்லா சங்கரனார்
புத்திரனே வாருமையா

முன்னடக்கும் பிள்ளையார்க்கு
கண்ணடக்கம் பொன்னுலே
கண்ணடக்கம் பொன்னுலே
கால் சிலம்பு முத்தாலே

முத்தாலே தண்ணை கொஞ்சம்
முன்னடக்கம் பிள்ளையார்க்கு
செல்வக் கணபதியே—உன்
சீர்பாதம் நான் மறவேன்

குரு வணக்கம்

குருவும் குலையும்—கொலை
கொடுத்த என் தகப்பா
உண்ணே வணங்கி நான்
உக்காந்தேன் மந்தையிலே
மந்தை கலைய மட்டும்
மடியை விட்டுப் போகாதே

தாய் தந்தை வணக்கம்

முந்தித் தவமிருந்து
முன்னெரு நாள் சுமந்திருந்து
அந்திப் பகலும்
அறுபத்தொரு நாழிகையும்
தொந்தி சரிய—துடை குலுங்க
பெற்றெடுத்த மாதாவே
மாதா குருவே
வளர்த்தெடுத்த என் தகப்பா
உங்களை நம்பி நான்
உக்காந்தேன் மந்தையிலே

பாரியம்மனை வருந்துதல்

வச்சதொரு வெத்திலைக்கு
வகை மானம் சொல்லனுமே
இட்டதொரு வெத்திலைக்கு
இடைமானம் சொல்லனுமே
என் நாவு தவரூமல்
நல்ல குரல் மங்காமல்
ஏடு தவரூமல்—என்
எழுத்தாணி சாயாமல்
சொல்லு தவரூமே—என்
சொல் சோரம் போகாமே
நாவில் குடியிருந்து
நல்லோசை தாருமம்மா

என்னைக் காட்டிக் கொடுக்காதே
கடக்கே போய் நிக்காதே
என்னைப் பிழிச்சுக் கொடுக்காதே
மின்னே போய் நிக்காதே
நீங்க வாங்க வலது புறம்—எனக்கு
தாங்க திருவாக்கு—தாயா
உன்னைக் காணுத் நாடு
இங்கே கருக்க வடையுதம்மா—தாயா

நீ இல்லாத நாடு இங்கே
 இருஞ் வந்து கப்புதம் மா
 எங்க கற்பு சிலையே—சிவனுர்
 வச்சாடும் பம்பரமே,
 செம்பு சிலையே—சிவனுர்
 வச்சாடும் பம்பரமே,
 செம்பு சிலையே—எங்க
 சிவன் கை பம்பரமே
 உன்னைத் தேடி அழைத்திட்டேன்
 உன் திருமுகத்தைக் காணுமே

தேசிக்காய் வெட்டும்
 சிங்களவன் தேசமிது.
 பில்லிக்காரன் தேசத்தே
 கொல்லிக் கண்ணு மாரி
 கொடுஞ்சூரி பாப்பாத்தி—நீ
 பன்ளிக் கூடம்போட்டாயோ.
 நீங்க வாங்க வலது புறம்
 நீங்க தாங்க திருவாக்கு—தாயா
 மந்தை களைய மட்டும்
 மடிய விட்டுப் போகாதே

மருதை வீரனை வருந்துதல்

உன்னைக் கூப்பிட்டேன் இந்நேரம்
 உன்னைக் கூப்பிட்டேன் இந்நேரம்
 சாதிலிங்க மேடையிலே
 சாஞ்சு படுக்காதே—நம்ம
 பொம்மி மடி மேலே
 பொய் உறக்கம் கொள்ளாதே—உன்
 கச்சை வரிந்து கட்டி
 கருங்கச்சை தொங்க விட்டு—உன்
 இடது புறம் சொங்கைலே
 ஏமனது அச்சாரம்—உன்
 வலது புறம் செங்கையிலே
 மாகாளி அச்சாரம்
 உனக்கு சாரிக் குதிரை
 உன் சை நிறைய துப்பாக்கி
 நம்ம வெள்ளைக் குதிரை
 உனக்கு வெடி வாலு சீனி மட்டம்
 உனக்கு வீசை துடிக்கலியே
 என்னைக் காட்டிக் கொடுத்து
 கடக்க போய் நிக்காதே—உன்னை
 கூப்பிட்டேன் என்று
 கோபங்க கொள்ளாதே
 இறங்கும் திருமுகத்தே
 ஏறெடுத்து கண்பாரு—நீங்க
 வாங்க வலது புரம்
 தாங்க திருவாக்கு

ஶ்ரீ முருகனை வருந்துதல்

ஆண்டவா—ஆண்டவா
 உன்னைக் கூப்பிட்டேன்—இந்நேரம்
 தங்க வடிவேலு—தங்க வடிவேலு
 உங்க வண்ண மயிலேறி
 என் குடங்கையிலே வந்து நில்லு
 உனக்கு பெரன்னரச்சு ராமமிட்டால்
 பொழுதொருக்கா சொல்லுமென்று
 உனக்கு தங்கம் அரைச்சு
 தங்க வடிவேலு - தங்க வடிவேலு
 உனக்கு தனிராமம் சாத்திவிட்டேன்
 உனக்கு வலது புறம் வள்ளியம்மை
 உனக்கு இடது புறம் தெய்வானை
 நீங்க கவர்ந்த திருமுகத்தால்
 கண் பார்க்க வேணுமின்னேன்
 வாண்டாம் தருமயில்லை
 வாண்டாம் தருமயில்லை
 சுவாமி பொய்யை உரையாதே
 பொழைகள் வந்து சேருமின்னே
 நான் பார்க்கு மொரு மந்தையிலே
 இன்னெருவன் பாக்காமே.

குறி சொல்லுதல்

யாரும் செய்யும் குற்றம்
 எவரு செய்யும் தீவினை-என்று
 என்னை மடிபிடித்து கேக்கவந்தே
 நீதம் விளங்கனுமோ
 நிச்சயமும் சொல்லனுமோ
 சொல்லுகிறேன் பஞ்சாயம்
 துவங்குகிறேன் கம்பையிலே
 யாரு செய்த குற்றம்
 எவரு செய்த தீவினைகள்
 நச்ச வலியும் - நம்ம வீட்டில்
 நையாண்டி சூத்துகளும்
 ஆனால் அருங் சூத்து
 பெண்ணால் பெரும் சூத்து
 ஒருவர் சொல்லும் வார்த்தை
 ஒருவருக்கு ஏற்று
 நீயாரு நானுரு
 மீஞரு - கொக்காரு என்று
 போர்க் கலகம் மெத்தவுன்னே
 போர்க் கலகம் மெத்தவுன்னே

ஆண்டவா போகாதே, போகாதே
 எல்லைக் கதிகாரி
 எசமானே தஞ்சமின்னேன்.
 உனக்கு தெக்கே விழுந்த சடை
 தெங்கடலில் பூசையின்னே
 உனக்கு வடக்கே விழுந்த சடை
 வடகடலில் பூசையின்னேன்
 அண்ண - கிண்டி சாமுண்டி
 கிடந்துருஞும் சப்பாணி
 சப்பாணி பூடம் - அண்ண
 சமத்தனே எழுந்திரடா.

கேள்ப்பா சொல்லுகிறேன்
 துவங்குகிறேன் நீதங்களும்
 கானுக் கறையும் கண்டேன்
 கல்பாறை மேடை கண்டேன்
 நஞ்சு தின்னு நஞ்சு கக்கும்
 நட்சாம் வேளையிலே
 உண்டு தின்னு உண்டு கக்கும்
 ஒருச்சாம் வேளையிலே

நம்ம மட்டம் சிறுச்
 நம்ம மதலையும் கண்ணுகளும்
 ஒரு சாமம் வேளை விட்டு
 மறு சாமம் வேளையிலே
 நம்ம அண்ணன் முனியன்
 நம்ம அடங்கா புலி ஏருது
 வேட்டைக்குப் போயி
 விரும்புமந்த வேளையிலே
 பட்ட மரம் குச்சி
 படக்கெனு ஓடிந்தப்பா
 கன்னி பயந்த மங்கை
 கண்டு பயந்தாளே - அவள்
 கண்டு பயந்தாளே
 போட்டதொரு அம்பு - முனியன்
 பின்வாங்க மாட்டான் போ
 அப்பா - இது ஒரே குத்தமில்லை
 மங்கை செய்த குற்றம்
 மாரளவு இருக்குதின்னேன்
 பொறுச்க முடியாது

பொறுக்க முடியாது
 தூமி இடங் கொள்ளாது
 தூமி இடங் கொள்ளாது.
 சூவும் சாவல் - கொலை சாவல்
 ஒன்று உண்டு
 பாராமலை முனியனுக்கு
 பக்க நதிக்கு இரு போத்தல்
 படைக்க வேணுமின்னரு - கண்ணு
 படைக்க வேணு மின்னரு

ஆரக் கட்டல்'

நம்ம சித்திரர் புத்திரர்
 சிவனு பெருங் கணக்கர்,
 உன் பேரைச் சொல்லி
 அள்ளி விட்டேன் சாம்பல்
 நம்ம நாட்டுக் கணக்கர்
 நமனர் பெருங்கணக்கர்
 மண்ணையிலே எழுதி
 மயிரால் மறைந்த ஜயாவு - ஆண்டவா
 உன்னைக் கூப்பிட்டேன்
 இந் நேரம், இந்நேரம்

காளி வணக்கம்

நீலிகாபாலி நிறைஞ்ச திரு சூலி
 கும்பத்தழகி கோபாலன் தங்கையரே
 உனக்கு ஐந்து தலை நாகம்
 அடை காக்கும் தாழையிலே
 உனக்குப் பத்துத் தலை நாகம்
 பறக்குதம்மா உன் கொலுவில்
 உனக்கு பாம்பாலே கம்மாடு
 உனக்கு படத்தாலே முக்காடு
 உனக்குப் பொந்து புளிய மரம்
 நீ போயிருக்க ஆலமரம் - தாயே
 உன் மயிரே கருப்பொளியே
 மேனி எல்லாம் தங்க நிறம்
 புருவம் கருப்பொளியே
 எங்கள் செம்புச் சிலையே
 சிவன் கையி பம்பரமே
 கல்லோடி உன் மனச
 கரையலியே எள்ளாவும்
 நீ கடைக் கண்ணால் பார்த்தால்
 நான் கடைத்தேறி போயிருவேன்
 நம்ம ஊர் காக்கும் காளி
 உத்தமியே உன் காவல்
 நம்ம பேச்சி சடச்சி
 நம்ம பினந் தின்னும் ராக்காச்சி
 உன் பேருச் சொல்லி
 அள்ளி விட்டேன் சாம்பல்
 கட்டினேன் கட்டு
 காவல் பதனமின்னு

மாடாசாமி வணக்கம்

எங்கள் மாடத் துரையே
மக மேரு பருவதமே-நீங்க
பச்சை பின்ததையல்லோ
பால் வடிய தின்னவண்டா
கன்னுக்கால் எலும்பை எல்லாம்
கரும்பென்று தின்னவண்டா
முன்னங்கால் எலும்பையெல்லாம்
முட்டையின்னு தின்னவண்டா
உன்பேரு சொல்லியல்லோ
அள்ளி விட்டேன் சாம்பல்
நான் கட்டினேன் கட்டு
நம்ம கம்பை கலையாமல்
போட்டதொரு சாம்பலுக்கு
பொழைகள் வந்து சேராமல்

குருவணக்கம்

எனக்கு குருவும் குலையும்
குலை கொடுத்த ஆண்டவனே
உன்னைக் கூப்பிட்டேன்
இந்நேரம் - இந்நேரம்
உன் பேரைச் சொல்லி
அள்ளி விட்டேன் சாம்பல்
பாடுறது ஒன்பாடு
பழி வந்தால் உன் பாரம்

தொட்டியத்து சின்னு வணக்கம்

ஆரு கண்ட வெண்ணீரு
ஐயனீர் கண்ட வெண்ணீரு
நம்ம தொட்டியத்து சின்னு
துரைமகனும் கண்ட வெண்ணீரு
காவல் பதனமின்னு
கட்டினேன் கட்டு
அள்ளி விட்டேன் சாம்பலுமே
பொழைகள் வந்து சேராமல்

காமன் பாட்டு

துதி

முன் நடக்கும் பிள்ளையார்க்கு
கண்ணடக்கம் பொன்னைலே
முன் நடக்க வேணுமையா
நாவில் குடியிருந்து
நல்லோசை தாருமையா
ஆயன் மகன் கதை பாட
அருள்புரிய வேணுமையா
அருள் புரிய வேண்டுமென்று
அடி வணங்கி தெண்ட நிட்டேன்.

காமன் நடஸ்

மூன்றும் வளர் பிறையில்
தனி மூச்சந்திதனில்
அன்பாய் வளர்ந்ததொரு
இன்பமுள்ளயேய் கரும்பும்
ஒங்கார மாவிலையும்
ஒசையுள்ள பொன்னரசும்
ஆஜீன சேனை வைக்கோல்பிரி
தானுக சுத்தியபின்
அதனுள் விராட்டியொன்று
அன்பாக தானுாட்டி
ஆழக்குழி தோண்டி
அதிலே பால் ஊத்தி
அழகான வெள்ளிபணம்
சதிராகவே போட்டு
செந்தமாய் காமன் நட்டு

மன்மதன்

அர வணையிலே துயில்வோன்
பெருமுதலையாய் வருவோன்
ஆங்காரச் சக்கரத்தில்
ஒங்கார முக்கறித்தோன்.

அரக்கர்களைவேர் அறுத்தோன் -
இரக்க மதம் அளித்தோன்
ஆமை உருவெடுத்தோன்
ழுமி பாரம் தீர்த்தோன்.

ஆண்டவன் என்பெருமான்
வேண்டிய பொன்பாதனுக்கு
ஆபத்தில் வாருமென்பொழுது
பிரலாபித்துச் சொல்லவந்தாய்

அன்புடன் ஆதரித்து
தெம்புகள் சில உரைத்து
அனுப்படி பெண்ணே எனக்கு
வளப்பமுள்ள வேல் மதனர்

நடசத்திரம் போலுதித்த
விட்சித்திர பெண்மயிலே
நாயகியே என்னுடைய
உபாயமுள்ள பெண்ரதியே.

நாரதன் சபைக்கே
காரணமாய் நான்போறேன்
நன்மார்க்க வார்த்தை எல்லாம்
திறமாக நான்றிந்து

நாடியே இவ்விடம்
தேடியே வாரனடி

நான் எழுதித் தந்ததொரு
மாணிக்கப் பொம்மைதனை
நாயகியே வைத்திரடி
மாயன் மருமகளே

ரதி

பூவே மரிக்கொழுந்தே
புனுகுசட்ட சந்தனமே
பூசம் கதம்பப் பொடி
பூமலரே என் கணவா,

பூவை தனிய விட்டு
தேவசபை நீர் போனால்
பூ மெத்தை வெந்துவிடும்
பூ மலரும் பூக்காது

புண்ணியனே நீ போகாதே
பூவால் கணை தொடுக்க
புத்திமிக வேண்டி
பூலோக சக்கரவர்த்தி அவர்
போனதொரு காரியங்கள்
புண்ணியஞர் ஆகவில்லை

புண்ணில் வைத்த கோளதுபோல்-நான்
புலம்பித் தவித்திடுவேன்
அரசனில்லா பெண்ணதுபோல்
அழுது புலம்பிடுவேன் - என்று
புத்திமதி சொல்லலுருள்
வெற்றிப் பிள்ளை வேல் துரைக்கு.

மணிவண்ணன் பெற்றெடுத்த
துணிவுள்ள என் கணவர்
மாரமிதிக்குடையவனே
நேச சுசி காரணனே

நீர்க்கமுடன் வில்வளைத்து
வையகம் கீர்த்திபெற்ற
வையக மெல்லாம் நிறைந்த
ஓய்யாரமான பதி

வண்ணப்பதுமை செய்து
உன்னிப்பாய் தாரேனன்று
வக்கஜையாய் சொல்ல வந்தீர்
சக்கரபாணி தன் மகனே
வண்ணக்குலப்பாக்கு
தென்னிய சுண்ணாம்பு மிட்டு
மகிழ்ந்துமே நான் கொடுத்தா
வாய் திறந்து பேசிடுமோ
நேசனே உந்தனைப்போல்.

கடைசிப் பயணம்

காருதடி கம்பரிசி
கசக்குதடி கானுத்தண்ணி
இனிக்குதடி நம்ம சீமை
இனிப்பயணம் தப்பாது

1964
மாமன் மகனே
மருதப் பிலாக்சோனையே
ஏலம் கிராம்பே ஜன்னே
என்ன சொல்லி கூப்பிடுவேன்